



SUPER SALES INDIA LIMITED

SSIL/ SEC / 359 .

Saturday, June 9, 2018

BSE Limited,
Floor 25, Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai - 400 001

Dear Sirs,

**Sub: Newspaper advertisement for proposed transfer of equity shares to IEPF -
reg.**

We hereby enclose the copies of the advertisement published in the newspapers viz. Financial Express (English) and Dinamalar (Tamil) on 6th June 2018 in relation to proposed transfer of shares to Investor Education and Protection Fund (IEPF) pursuant to Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

Thanking you,

Yours Faithfully,
For Super Sales India Limited

S. K. Radhakrishnan

S K Radhakrishnan
Company Secretary

REGISTERED OFFICE : 34-A, Kamaraj Road, Coimbatore - 641 018, India. Phone : 2222404 to 05

Web: www.supersales.co.in CIN: L17111TZ1981PLC001109 PAN No. AADCS0650A GSTIN: 33AADCS0650A1Z4

தலை வசார் வல்லுனர்களுடன்
ராச்ச சந்திப்பு, சமுதாய நல்லி
ந்தார். ணக்க நிகழ்ச்சி, மலைவாழ்
ாறுப் மக்களுடன் சந்திப்பு,
மணி, தூய்மை இந்தியா,
வட்ட முக்கியப் பிரமுகர்களு
ர்கள், டன் சந்திப்பு, ஓட்டுச்
ஆகி சாவடி வாரியாக, 50
சி - பேரை தொடர்பு கொள்
த்தை ளுதல் குறித்து விரிவாக
ஆலோசிக்கப்பட்டன.

யில் விளக்கம் அளிக்கப்
பட்டது. தோட்டப்பணி
களில் மாணவர்கள், ஆர்
வமுடன் ஈடுபட்டனர்.
விழாவில், பள்ளி தாளா
ளர் கல்பனா ஸ்ரீநிவாசன்,
முதல்வர் வந்தனாதேவி,
சுற்றுச்சூழல் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் சித்ரா
ராமன் உள்ளிட்ட, பலர்
பங்கேற்றனர்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பா.த. * மாலை, 6:00 மணி.
தலைப்பு: திருவாசகம்.

சின்னவேடம்பட்டி. *
காலை, 8:00 மணி.

திருக்கல்யாண திருவிழா

பண்ணாரி மாரியம்மன்
கோவில், புலியகுளம்
மெயின்ரோடு.
அதிகாலை திருக்
கல்யாணம், சக்தி கரகம்
வருதல், பூவோடு
பால்குடம், அணிக்குடை
* காலை, 8:00 மணி.

பத்ரகாளியம்மன் கோவில்,
ஆலாந்துறை. * காலை
8:00 மணி.

கல்வி

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

நேரு வித்யாலயா
மேனிலைப்பள்ளி,
கோவைப்புதூர்.
* காலை, 9:30 மணி.

மண்டல பூஜை

மகாலட்சுமி அம்மன் கோவில்,

அனுப்ப வேண்டிய முகவரி

இன்றைய நிகழ்ச்சி

தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சந்திராபுரம், கோவை-24.
இமெயில்: cbete@dinamalar.in

இல் சேர்ந்தோர் விபரம்

இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

ஆசிரி களின் விபரங்களை,
கூட்டி எம்சில் இணையதளத்தில்
யாகம் பதிவேற்றுமாறு அறிவுறுத்
ார் நட தப்பட்டுள்ளது.
தேவை ஆக., மாதம் இறுதி
ரங்கள் வரை, அட்மிஷன் நடத்
எம்சில் தலாம் என்பதால், புதிய
மேம் சேர்க்கையை உடனடி
கிறது. யாக பதிவு செய்தால்,
பள்ளி தகவல்கள் தொகுக்கும்
வழங் பணிகளில், சிக்கல் இருக்
எண், காது என, கல்வித்துறை
ாண்டு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்ய அரசுப்பள்ளி தலைமை
பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகை
குப்பில் யில், 'ஓன்றாம் வகுப்பில்
ாண்வர் புதிதாக சேருவோருக்கு
மட்டுமே, பெயர், முக

வரி, ரத்தவகை, பெற்றோர்
பெயர் உள்ளிட்ட, அடிப்
படை தகவல்கள் உள்ளீடு
செய்ய வேண்டியிருக்கும்.
இத்தகவல்களை சேர்க்கை
யின் போது, பிரத்யேகமாக
திரட்டி வருகிறோம்.
மற்ற வகுப்பு மாணவர்
களுக்கு, பிரத்யேக எம்சில்
அடையாள எண் இருப்
பதால், வேறு பள்ளியில்
பதிவு செய்யப்பட்ட தக
வல்களை, புதிதாக சேர்ந்த
பள்ளிக்கு மாற்றலாம்.
இத்தகவல்கள், வாரந்தோ
றும், இணையதளத்தில்
பதிவேற்ற அறிவுறுத்தப்
பட்டுள்ளது' என்றனர்.

சூப்பர் சேல்ஸ் இந்தியா லிமிடெட்
CIN : L17111TZ1981PLC001109
பதிவு அலுவலகம் : 34-ஏ, காமராஜ் ரோடு, கோயமுத்தூர்-641018
தொலைபேசி: 0422-2222404-405 பேக்ஸ்: 0422-2221427
இணையதளம்: WWW.SUPERSALES.CO.IN மின்னஞ்சல்: ssi@vaamaa.com

அறிவிப்பு

முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி
ஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை, மாற்றல்
மற்றும் திருப்பியளித்தல்) விதிகள், 2016 (IEPF விதிகள்)
விதி எண்: 6-ன் படி இதன் மூலம் அறிவிப்பது
என்னவென்றால்

அறிவிக்கப்பட்ட IEPF விதிகளின்படி, 7 ஆண்டுகளுக்கு
மேல் கோரப்படாமலுள்ள பங்குதாரர்களின் பங்கு ஈவு
தொகைக்கு உண்டான பங்குகளையும் IEPF
பொறுப்பாணையத்தின் மின்னனு கணக்கிற்கு மாற்ற
வேண்டியுள்ளது.

கடந்த 2010-11ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7
ஆண்டுகளாக கோரப்படாத பங்கு ஈவுத் தொகைகளுக்கு
உண்டான பங்குகளை IEPF பொறுப்பாணையத்தின்
மின்னனு கணக்கிற்கு மாற்ற வேண்டியுள்ளது.

இந்நிறுவனம், 7 ஆண்டுகளுக்கு மேல்
கோரப்படாமலுள்ள பங்கு ஈவுத் தொகைகளுக்கு
உண்டான பங்குதாரர்களுக்கு தனித்தனியாக
இந்நிறுவனத்திடமுள்ள முகவரிக்கு மேல்
நடவடிக்கைக்காக அறிவிப்பு அனுப்பிவைக்கப்
பட்டுள்ளது.

கோரப்படாமலுள்ள பங்கு ஈவுத் தொகைகளுக்கு
உண்டான IEPF பொறுப்பாணையத்தின் மின்னனு
கணக்கிற்கு மாற்றப்படவுள்ள பங்குகளின்
பங்குதாரர்களின் பெயர்/கணக்கு எண்/பங்குகளின்
எண்ணிக்கை நிறுவனத்தின் இணையதளம்
www.supersales.co.in-ல் பங்குதாரர்களின் மேல்
நடவடிக்கைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பங்கு ஈவுத் தொகை கோரப்படாத பங்குகளை IEPF
பொறுப்பாணையத்தின் மின்னனு கணக்கிற்கு
மாற்றுவதற்காக, மற்ற பிற நடவடிக்கைகளுடன்,
இந்நிறுவனம் பங்குகளை பங்கு பத்திரமாக
வைத்திருப்பவர்களுக்கு மாற்று பத்திரம்
வழங்கவும் / மின்னனு பங்குகளாக
வைத்திருப்பவர்களுக்கு அவர்களது கணக்கின் மீது
மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பங்கு
விபரங்களே இந்நிறுவனம் பங்குகளை IEPF
பொறுப்பாணையத்திற்கு மாற்ற எடுக்கும் எல்லா
மேல்நடவடிக்கைகளுக்கும்.. போதுமான முன்
அறிவிப்பாக கருதப்படும்.

அப்பங்குதாரர்கள் இந்நிறுவனத்தின் பதிவாளர்கள்
மற்றும் பங்கு மாற்று முகவரான SKDC கன்சல்டன்ட்ஸ்
லிமிட்டெட்டும் உடனே எழுதி கோரப்படாத பங்கு ஈவுத்
தொகையை வரையோலைகளாக பெற்றுக் கொள்ள
கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கோரிக்கைகள்
பெறப்படாத, 7 ஆண்டுகளாக பங்கு ஈவுத் தொகை
கோரப்படாத பங்குகள் IEPF பொறுப்பாணையத்தின்
மின்னனு கணக்கிற்கு மாற்றப்படும்.

பங்குகளை IEPF பொறுப்பாணையத்திற்கு
மாற்றப்பட்ட பின் பங்குதாரர்கள் தனியாக IEPF படிவம்
எண் 5-ன் மூலம் IEPF பொறுப்பாணையத்திற்கு
கோரிக்கை வைத்து IEPF விதிகளின் படி பங்குகளை
தனது பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம்.

கோயமுத்தூர்
04.06.2018
சூப்பர் சேல்ஸ் இந்தியா லிமிடெட்டுக்காக
S.K. ராதாகிருஷ்ணன்
நிறுவன் செயலாளர்

Published on 06-06-2018

V-MART RETAIL LIMITED

(CIN: L51909DL2002PLC163727)



Regd. Office: 610-611, Guru Ram Dass Nagar, Main Market, Opp. SBI Bank Laxmi Nagar, New Delhi - 110092

Corp office: - Plot No. 862, UdyogVihar, Industrial Area, Phase V, Gurgaon - 122016 (Haryana) **Tel. No. :** 0124-4640030,

Fax No. - 0124-4640046 **Website:** www.vmart.co.in, **Email -** info@vmart.co.in.

NOTICE OF 16th ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 16th Annual General Meeting of the Company will be held on Friday, 29th June 2018 at 9.30 A.M. at Delhi Karnataka Sangha Auditorium, Rao Tularam Marg, Sector -12, R.K. Puram, New Delhi - 110022.

The Company has dispatched the physical copies of the Notice of the meeting setting out the ordinary and special business to be transacted thereat, together with the Balance sheet as at 31st March 2018, Statement of profit & loss for the year ended on that date including the Schedules thereto and reports of Board of Directors & Auditors, report on Corporate Governance to the members who have not registered their email address and also sent the same, through the electronic means to the Members whose e-mail ID's are registered with the Company / Depository Participants for communication purposes.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013, Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligation & Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide its members, facility to exercise their right to vote at AGM by electronic voting/e-voting system from a place other than the venue of AGM ("remote e-voting") for all the resolutions as set in the AGM Notice dated 24th May, 2018. The Company has availed the remote e-voting services as provided by Karvy Computershare Private Limited (Karvy). The Board of Directors of the Company has appointed Mr. Jitender Singh, Practicing Company Secretary, as Scrutinizer for conducting the e-voting process in a fair and transparent manner. The e-voting period commences on Tuesday, 26th June, 2018 (9.00 A.M) and ends on Thursday, 28th June, 2018, (5.00 P.M). The e-voting module shall be disabled by Karvy for voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently. The voting rights of Members shall be as per the number of equity shares held by the members as on the cut-off date which is 21st June, 2018. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in Annual General Meeting. The Notice has been sent to all the Members, whose names appeared in the Register of Member / Record of Depositories as on 25th May, 2018. The members who have acquired shares after the dispatch of notice of Annual General Meeting and holding shares as on cut-off date i.e. 21st June, 2018, may obtain the e-voting user Id and password by sending a request at e-voting@karvy.com.

Members who have not received the Notice and the Annual Report may download the same from the website of the Company www.vmart.co.in

The Members are requested to read the instructions pertaining to remote e-voting as printed in the AGM Notice carefully. In case of any query / concern / grievances connected with voting by electronic means, members may refer the Frequently Asked Questions (FAQ) and e-voting user manual available at the download section of <http://evoting.karvy.com> or contact the Karvy Computershare Private Limited at Tel No. 1800 345 4001 (toll free) or email at evoting@karvy.com.

The documents pertaining to the items of the business to be transacted in the AGM are open for inspection at the Registered Office of the Company during the normal business hours on all working days (except Saturdays) upto the date of Annual General Meeting of the Company.

Pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI (Listing Obligation & Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday, 22nd June, 2018 to Monday, 2nd July, 2018 (both days inclusive) in connection with Annual General Meeting and for the purpose of Dividend, if approved at the ensuing AGM.

By order of the Board

For V-Mart Retail Ltd.
Sd/- Megha Tandon
Company Secretary

Place: Gurugram
Date: 05.06.2018

issued by the Income Tax Authorities at registered office of the Company on or before the respective 'Record Date(s)' as mentioned above.

Place: New Delhi

Dated: 02.06.2018

(M C JAIN)

ED (F&A) and Secretary

Registered Office: Ispat Bhawan, Lodi Road, New Delhi 110 003
Corporate Identity Number : L27109DL1973GOI006454, **Website:** www.sail.co.in

There's a little bit of SAIL in everybody's life



SUPER SALES INDIA LIMITED

CIN : L17111TZ1981PLC001109

Regd. Office: 34-A, Kamaraj Road, Coimbatore - 641018

Ph : 0422 - 2222404-405 **Fax :** 0422 - 2221427

Website: www.supersales.co.in **E-Mail:** ssil@vaamaa.com

NOTICE

Notice is hereby given to the shareholders of the Company pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as under:

In terms of the said Rules, the Company is required to transfer all shares in respect of which dividends are not claimed for the last 7 consecutive years to the demat account of Investor Education and Protection Fund Authority. (IEPF Authority).

Hence, all the underlying shares in respect of which dividends are not claimed for the last 7 years from the year 2010-11 have to be transferred to the demat account of IEPF Authority.

The Company has sent individual notices to the latest available addresses of the shareholders whose dividends are lying unclaimed for the last 7 years, advising them to claim the dividends expeditiously.

The statement containing the details of name, folio number, demat account number, number of shares due for transfer etc is made available in our website www.supersales.co.in for information and necessary action by the shareholders.

It may be noted that in order to comply with the aforesaid mandatory requirement of transfer of shares belongs to unclaimed dividends to the demat account of IEPF Authority, the Company will take necessary steps including issue of duplicate share certificate(s) by the Company against such physical shares/ carry out corporate action against such demat shares.

The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed as adequate notice in respect of all actions to be taken by the Company for the purpose of transfer of shares to the demat account of IEPF Authority pursuant to the Rules.

Shareholders who have not claimed their dividends from year 2010-11 can write to our Registrar & Transfer Agents S.K.D.C. Consultants Ltd for further details and for making a valid claim for the unclaimed dividends. In case no valid claim has been made, the shares in respect of which the dividends are lying unclaimed for the last 7 years will be transferred to the demat account of IEPF Authority.

In case the concerned shareholders wish to claim the shares after transfer to IEPF, a separate application has to be made to the IEPF Authority in Form IEPF-5, as prescribed under the Rules and the same is available at IEPF website i.e., www.iepf.gov.in.

For SUPER SALES INDIA LIMITED

S.K. RADHAKRISHNAN

Place: Coimbatore

Date: 04.06.2018